

1. Profit and loss account shows
- (A) Financial status of the Organisation
 - (B) Net profit or Net loss
 - (C) Gross loss or Gross profit
 - (D) Balance of outstanding Expenditure

இலாப நட்டக்கணக்கு வெளிப்படுத்துவது

- (A) நிறுவனத்தில் நிதி நிலை
- (B) நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
- (C) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம்
- (D) கொடுபடாத செலவு நிலுவை

2. Closing stock appear in

- (A) Profit and loss account
- (B) Trading account and balance sheet
- (C) In cash book
- (D) In purchase book

இறுதி சரக்கிருப்பு தோன்றுவது

- (A) இலாப நட்ட கணக்கில்
- (B) வியாபாரக் கணக்கு மற்றும் இருப்பு நிலை குறிப்பு
- (C) ரொக்க புத்தகத்தில்
- (D) கொள்முதல் புத்தகத்தில்

3. Book used to record all credit sale of goods

- (A) Sale book
- (B) Stock Registrar
- (C) Purchase book
- (D) Personal Book

அனைத்து கடன் விற்பனைகளையும் பதிய பயன்படும் புத்தகம்

- (A) விற்பனை புத்தகம்
- (B) சரக்கிருப்பு பதிவேடு
- (C) கொள்முதல் புத்தகம்
- (D) தனிநபர் புத்தகம்

4. Single entry system is

- (A) A scientific basis system
- (B) Reliable system
- (C) In complete application of double entry system
- (D) Tax authorities Accepting system

ஒற்றை பதிவு முறை என்பது

- (A) விஞ்ஞான அடிப்படையிலான முறை
- (B) நம்பகமான முறை
- (C) முழுமை பெறாத இரட்டை பதிவு முறை
- (D) வரி விதிப்பு அதிகாரிகள் ஏற்கும் முறை

5. Unrecovered amount from sundry debtors is called as

- (A) Profit (B) Loss
(C) Bad debts (D) Doubtful loan

பற்பல கடனாளிகளிடமிருந்து திரும்ப பெற இயலாத தொகை

- (A) இலாபம் (B) நட்டம்
(C) வராக்கடன் (D) சந்தேகக்கடன்

6. Users of incomplete accounting system

- (A) Small traders (B) Corporate
(C) Government organisations (D) Cooperatives

முழுமை பெறாத கணக்கு பதிவு முறைகளை பயன்படுத்தும் நிறுவனம்

- (A) சிறு வணிகர்கள் (B) நிறுமனங்கள்
(C) அரசு நிறுவனங்கள் (D) கூட்டுறவுகள்

7. The person who maintains petty cash book is called

- (A) Petty cash book (B) Main cash book
(C) Day book (D) Petty cashier

சில்லறை ரொக்கப் புத்தகத்தினை பராமரிப்பவர்

- (A) சில்லறை ரொக்கப் புத்தகம் (B) முதன்மை ரொக்கப் புத்தகம்
(C) தினப்புத்தகம் (D) சில்லறை செலவின காசாளர்

8. The cash book records

- (A) All cash receipts (B) All cash payments
(C) All cash receipts and payments (D) Discounts

ரொக்கப்புத்தகத்தில் பதியப்படுவது

- (A) அனைத்து ரொக்க வரவுகள் (B) அனைத்து ரொக்க செலவுகள்
(C) அனைத்து ரொக்க வரவு செலவுகள் (D) தள்ளுபடிகள்

9. Goods sold to Deenadayalan should be debited to

- (A) Cash a/c (B) Deenadayalan a/c
(C) Sales a/c (D) Trading a/c

தீனதயாளனுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டியது பற்று வைக்கப்பட வேண்டிய கணக்கு

- (A) ரொக்க க/கு (B) தீனதயாளன் க/கு
(C) விற்பனை க/கு (D) வியாபார க/கு

10. One of the reasons for providing depreciation

- (A) To know the correct profit (B) To purchase asset
(C) To sale (D) To purchase

தேயமானம் ஒதுக்கீடு செய்யக் காரணங்களில் ஒன்று

- (A) சரியான இலாபம் அறிந்திட (B) சொத்துகள் வாங்க
(C) விற்பனை செய்ய (D) கொள்முதல் செய்ய

11. Revenue expenditure is intended to benefit

- (A) Two years later (B) Previous year
(C) Subsequent year (D) Current year

வருவாய் செலவினம் பயன் தருவது

- (A) இரண்டாண்டுக்கு பின்னர் (B) முந்தைய ஆண்டில்
(C) தொடரும் ஆண்டில் (D) நடப்பாண்டில்

12. Sale of old furniture should be credited to

- (A) Cash a/c (B) Furniture a/c
(C) Sales a/c (D) Purchase a/c

பழைய தளவாடங்கள் விற்பனை வரவு வைக்கவேண்டிய கணக்கு

- (A) ரொக்க க/கு (B) தளவாடங்கள் க/கு
(C) விற்பனை க/கு (D) கொள்முதல் க/கு

13. Rent paid to land lord should be debited to

- (A) Rent a/c (B) Cash a/c
(C) Loss a/c (D) Profit and loss a/c

நில உடமையாளருக்கு வழங்கப்பட்ட வாடகை பற்று வைக்கப்படவேண்டிய கணக்கு

- (A) வாடகை க/கு (B) ரொக்க க/கு
(C) நட்ட க/கு (D) இலாப நட்ட க/கு

14. Discount allowed to debtors is debited to

- (A) Debtors a/c (B) Creditors a/c
(C) Trading a/c (D) Discount a/c

பற்பல கடனாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தள்ளுபடி பற்று வைக்கப்பட வேண்டிய கணக்கு

- (A) பற்பல கடனாளிகள் க/கு (B) பற்பல கடனீந்தோர் க/கு
(C) வியாபார க/கு (D) தள்ளுபடி க/கு

15. Error disclosed by Trial balance

- (A) Error of complete omission (B) Error of principle
(C) Error of partial omission (D) Clerical error

இருப்பாய்வில் வெளிப்படும் பிழைகள்

- (A) முற்றாக ஒதுக்கப்பட்ட பிழைகள் (B) கொள்கை பிழை
(C) பகுதியாக ஒதுக்கப்பட்ட பிழைகள் (D) கணக்காளர் பிழை

16. Interest on capital added with
 (A) Expenditure (B) Income
 (C) Interest (D) Capital
 முதல் மீதான வட்டி கூட்டப்படுவது
 (A) செலவுடன் (B) வருவாயுடன்
 (C) வட்டியுடன் (D) முதலுடன்
17. Buying of goods by a trader for selling them is known as
 (A) Sales (B) Purchases
 (C) Stock (D) Goods
 விற்பனைக்காக ஒரு வியாபாரி பொருட்களை வாங்குவது
 (A) விற்பனை (B) கொள்முதல்
 (C) இருப்பு (D) பொருட்கள்
18. Depreciation in assets because
 (A) Assets depreciated (B) Reduction in market value of the assets
 (C) Decrease in money value (D) Obsolescence
 தேய்மானம் ஏற்படுவது
 (A) சொத்து தேய்வடைவதால் (B) சொத்தின் சந்தை மதிப்பு குறைவதால்
 (C) பணத்தின் மதிப்பு குறைவதால் (D) வழக்கொழிவு
19. Journal is a book of
 (A) Original entry (B) Secondary entry
 (C) Petty cash entry (D) Cash entry
 குறிப்பேடு பதிவுகள்
 (A) அசல் பதிவுகள் (B) இரண்டாம் பதிவுகள்
 (C) சில்லறை ரொக்க பதிவுகள் (D) ரொக்க பதிவுகள்
20. Amount owned to the proprietor is called
 (A) Assets (B) Liabilities
 (C) Capital (D) Profit
 முதலாளிக்கு சொந்தமான தொகை அழைக்கப்படுவது
 (A) சொத்துக்கள் (B) பொறுப்புகள்
 (C) முதல் (D) இலாபம்
21. Personal account is
 (A) Bank (B) Stock
 (C) Interest (D) Prepaid interest
 ஆள்சார் கணக்கு என்பது
 (A) வங்கி (B) இருப்பு
 (C) வட்டி (D) முன்கூட்டி அளித்த வட்டி

22. Opening stock appears in

- (A) Balance sheet (B) Profit and loss a/c
(C) Trading a/c (D) Assets side

தொடக்க சரக்கிருப்பு தோன்றுவது

- (A) இருப்பு நிலை குறிப்பில் (B) இலாப நட்ட கணக்கில்
(C) வியாபார கணக்கில் (D) சொத்துக்கள் பக்கம்

23. Return inwards deducted from

- (A) Purchases (B) Sales
(C) Return outwards (D) Profit

உள்திருப்பம் கழிக்கப்படுவது

- (A) கொள்முதலிருந்து (B) விற்பனையிலிருந்து
(C) வெளித்திருப்பத்திலிருந்து (D) இலாபத்திலிருந்து

24. Single Entry system maintains

- (A) All accounts (B) Only cash and personal accounts
(C) Only assets and capital account (D) Expenditure accounts only

ஒற்றை பதிவு முறையில் பராமரிக்கப்படும் கணக்குகள்

- (A) அனைத்தும் கணக்குகளும்
(B) ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகள் மட்டும்
(C) சொத்துக்கள் மற்றும் முதல் கணக்குகள் மட்டும்
(D) செலவினக் கணக்குகள் மட்டும்

25. Rs. 200 paid as wages for erecting a machine should be debited to

- (A) Wages a/c (B) Capital a/c
(C) Loss a/c (D) Machinery a/c

இயந்திரத்தினை பொருத்து வழங்கப்பட்ட கூலி ரூ. 200ஐ வைக்கப்பட வேண்டிய கணக்கு

- (A) கூலி க/கு (B) முதல் க/கு
(C) நட்ட க/கு (D) இயந்திர க/கு

26. Bank Reconciliation statement is prepare to reconcile

- (A) the difference between cash a/c and capital a/c
(B) the difference between cash book and pass book balance
(C) the difference between assets and liabilities
(D) the difference between cash a/c and bank a/c

வங்கி சரிசெய்யும் பட்டியல் தயாரித்ததினால் ஒத்திசைவு செய்யப்படுவது

- (A) ரொக்க க/கு-க்கும் முதல் க/கு-க்கும் உள்ள வித்தியாசம்
(B) ரொக்க புத்தக இருப்பிற்கும் வங்கி செல்லேடு புத்தக இருப்பிற்கும் உள்ள வித்தியாசம்
(C) சொத்துக்களுக்கும் பொறுப்புகளுக்கும் உள்ள வித்தியாசம்
(D) ரொக்க க/கு-கிற்கும் வங்கி க/கு-கிற்கும் உள்ள வித்தியாசம்

27. Closing stock is valued

- (A) at Cost
- (B) at market price
- (C) Cost or market price whichever is lower
- (D) at purchase price

இறுதி இருப்பு மதிப்பிடப்படுவது

- (A) அடக்கவிலை
- (B) சந்தை விலையில்
- (C) அடக்கவிலை சந்தை விலை இதில் எது குறைவோ அதில்
- (D) கொள்முதல் விலையில்

28. The ledger is a book of

- (A) Original entry
- (B) All cash entry
- (C) All credit entry
- (D) Secondary entry

பேரேட்டு புத்தகம் என்பது

- (A) அசல் பதிவுகள்
- (B) அனைத்து ரொக்க பதிவுகள்
- (C) அனைத்து கடன் பதிவுகள்
- (D) இரண்டாம் பதிவுகள்

29. Pass book maintained by

- (A) Bank
- (B) Cashier
- (C) Creditor
- (D) Manager

செல்லு புத்தகத்தினை பராமரிப்பது

- (A) வங்கி
- (B) காசாளர்
- (C) கடனீந்தோர்
- (D) நிர்வாகி

30. Balance of Cash book indicates

- (A) Difference between debtors and creditors
- (B) Cash on hand
- (C) Net income
- (D) Net loss

ரொக்க புத்தக இருப்பு காட்டுவது

- (A) கடனாளிகள் மற்றும் கடனீந்தோர்க்கான வேறுபாடு
- (B) ரொக்க கையிருப்பு
- (C) நிகர வருவாய்
- (D) நிகர நட்டம்

31. Withdrawal of cash from bank by the proprietor for office use should be credited to

- (A) Capital a/c (B) Bank a/c
(C) Cash a/c (D) Petty cash a/c

அலுவலக பயன்பாட்டிற்காக முதலாளி வங்கி கணக்கிலிருந்து எடுக்கும் தொகை வரவு வைக்கப்பட வேண்டிய கணக்கு

- (A) முதல் க/கு (B) வங்கி க/கு
(C) ரொக்க க/கு (D) சில்லறை செலவின க/கு

32. Purchase return means goods returned to the supplier due to

- (A) Good quality (B) Defective quality
(C) Superior quality (D) Standard quality

கொள்முதல் திருப்பம் மேற்கொள்ள காரணம்

- (A) நல்ல தரம் (B) குறைவான தரம்
(C) மிக நல்ல தரம் (D) நிலையான தரம்

33. Business transactions may be classified in to

- (A) three (B) one
(C) four (D) two

வணிக நடவடிக்கைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கை

- (A) மூன்று (B) ஒன்று
(C) நான்கு (D) இரண்டு

34. Amount invested by the proprietor is called as

- (A) Drawings (B) Capital
(C) Credit (D) Debit

வணிக உரிமையாளர் இட்டு வைத்துள்ள தொகை அழைக்கப்படுவது

- (A) எடுப்புகள் (B) முதல்
(C) வரவு (D) பற்று

35. An acknowledgement for cash received

- (A) Receipt (B) Voucher
(C) Credit note (D) Debit note

ரொக்கம் பெறப்பட்டமைக்கான ஒப்புக்கை

- (A) பற்றுச்சீட்டு (B) செலவு சான்று
(C) வரவு குறிப்பு (D) பற்று குறிப்பு

36. The amount of cash or value of goods withdrawn from business by the proprietor for personal use is

- (A) Capital (B) Liabilities
(C) Drawings (D) Assets

ரொக்கமாக அல்லது பொருளாகவோ வணிகத்திலிருந்து முதலாளி தனது பயன்பாட்டிற்காக எடுப்பது

- (A) முதல் (B) பொறுப்பு
(C) எடுப்பு (D) சொத்து

37. The receiving aspect in a transaction is called as

- (A) Debit aspect (B) Credit aspect
(C) Credit and debit aspect (D) Adjustment aspect

ஒரு நடவடிக்கையில் பெறும் வகை அழைக்கப்படுவது

- (A) பற்று வகை (B) வரவு வகை
(C) பற்று மற்றும் வரவு வகை (D) சரிகட்டும் வகை

38. An entry is passed in the beginning of each current year

- (A) Original entry (B) Opening entry
(C) Secondary entry (D) Final entry

ஒவ்வொரு நடப்பாண்டின் தொடக்கத்தில் பதியப்படும் பதிவுகள்

- (A) அசல் பதிவுகள் (B) தொடக்கப் பதிவுகள்
(C) இரண்டாம் பதிவுகள் (D) இறுதிப் பதிவுகள்

39. Amount of Net profit from the business to be added with

- (A) Assets (B) Liabilities
(C) Capital (D) Profit

வணிகத்தில் ஈட்டப் பெற்ற நிகர இலாபம் கூட்டப்படுவது

- (A) சொத்துக்கள் (B) பொறுப்புகள்
(C) முதல் (D) இலாபம்

40. Bank Reconciliation Statement is prepared by the

- (A) Bank (B) Creditors
(C) Customer of the bank (D) Debtors

வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பவர்கள்

- (A) வங்கி (B) கடனீந்தோர்
(C) வங்கி வாடிக்கையாளர் (D) கடனாளிகள்

ROUGH WORK

ROUGH WORK